

## வல்லமையைக் திருமிப்பி

## பெற்றுக்கொள்ளுதல்

(பிலிப்பியர் 4:21-23)

சமீபத்தில் அர்க்கன்சாஸில் பலத்த, உக்கிரமான காற்றுடன் கூடிய மோசமான ஒரு இடிப்புயல் ஏற்பட்டது. அது எனது வீட்டு முகப்பில் உள்ள உயரமான ஒரு பெகான் மரம் உட்படப் பல மரங்களை வீழ்த்தியது, அத்துடன் மின்னாற்றல் கம்பங்களையும் விழ்த்தியது. எங்கள் வீட்டில் பலமணி நேரம் மின்சாரம் இல்லாதிருந்தது; சில பகுதிகளில் அது சில நாட்கள் வரையிலும் இல்லாது போயிற்று. புயலுக்குப் பின்பு ஏறக்குறைய ஒவ்வொரு தெருவிலுமே, மின்னாற்றல் தரும் கம்பிகளைச் சரிசெய்வதற்காக பழுதுநீக்கும் வண்டி வந்தி ருந்தது. நம்மில் பெரும்பான்மையானவர்கள், நமது வாழ்வில் “புயல்களை” - தனிநிபுருக்குரிய புயல்கள், உணர்வுரீதியான புயல்கள், உடல்நலமின்மையின் புயல்கள் ஆகியவற்றை - அனுபவித்திருக்கிறோம். இதன் விளைவாகச் சிலர், தங்கள் “வல்லமை போய்விட்டதாக” உணருகின்றனர். ஒருசிலர் உட்கார்ந்து வெறும் வெளியை உற்றுப்பார்க்கின்றனர். மற்றவர்கள் இருதயம் சோர்ந்து, ஏமாற்றம் அடைந்து அல்லது மனம் தளர்ச்சியடைந்து போகின்றனர். இவர்கள் தங்களுடைய “வல்லமை”யைத் திரும்பப் பெற வேண்டியவர்களாய் இருக்கிறார்கள்.

[தேவ] கட்டளைகள் மூலம் வல்லமை

(பிலிப்பியர் நிருபத்தின் முக்கியக் கருத்துக்கள்)<sup>1</sup>

பிலிப்பியருக்கு எழுதிய நிருபம் வல்லமை பற்றி அதிகமாகக் கூறுகிறது. 2ம் அதிகாரத்தில் பவுல், “ஏனெனில் தேவனே ... உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” என்று கூறினார் (வசனம் 13). “உண்டாக்குகிற” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையில் இருந்துதான் நாம், “வல்லமை” என்பதற்கான (“energy”) ஆங்கில வார்த்தையைப் பெறுகிறோம். தேவன் நம்மை வல்லமை உள்ளவர்கள் ஆக்குகிறார்! 3ம் அதிகாரத்தில் அப்போஸ்தலர், ஒரு நாளிலே கர்த்தர் “அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்புதமான சர்வத்தைத் தம்முடைய மகிமையான சர்வத்திற்கு ஒப்பாக மறுஞப்படுத்துவார்” என்று எழுதினார் (வசனம் 21; என்னால் வலியுறுத்தப்படுகிறது). 4ம் அதிகாரத்தில் பவுல், “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” என்று அறிவித்தார் (வசனம் 13; என்னால் வலியுறுத்தப்படுகிறது). “பெலப்படுத்துகிற”

என்ற அர்த்தமுள்ள கிரேக்க வார்த்தையில் இருந்தே நாம், “dynamite” என்ற ஆங்கில வார்த்தையைப் பெறுகிறோம்!

பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில் உள்ள [தேவ] கட்டளைகளை நமது வாழ்வின் பாகமாக, நமது இருப்பின் பாகமாக ஆக்கிக் கொள்ளுதல் என்பது “வல்லமையை திரும்பப் பெறக்கூடிய” ஒரு வழியாக உள்ளது. பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தின் கொள்கைகளை நாம் நடைமுறையில் செயல்படுத்தாமல் இருந்தால், இந்த நிருபத்தைப் பற்றிப் படிக்க நாம் எடுத்துக்கொண்ட நேரம் வீணாக்கப் பட்டதாகவே இருக்கும்.

... உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்தமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசன்த்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். என்னத்தினாலெனில், ஒருவன் திருவசன்த்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்; அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். சயாதீனப்பிரமாணமாகிய பூரணப் பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான் (யாக்கோபு 1:21-25).

இந்த நிருபத்தைப் பற்றிய ஒரு விவான மறுகண்ணோட்டத்திற்கு இப்புத்தகத்தில் உள்ள இடம் அனுமதிக்காது, ஆனால் இந்தப் பாடவரிசையின் முழு ஆய்வுக்கருத்தைச் சிந்தித்துக் பார்க்கச் சர்று நேரத்தை நாம் எடுத்துக்கொள்வோமாக: “சந்தோஷம் நிறைந்த கிறிஸ்தவம்.” “சந்தோஷமாயிருங்கள்” என்று அப்போஸ்தலர் மீண்டும் மீண்டும் நமக்குக் கூறினார் (பிலிப்பியர் 3:1; 4:4). இங்கு குறிப்பிடப்படுகிற “சந்தோஷம்” என்பது “கிறிஸ்துவுக்குள்” மாத்திரமே காணப்பட முடியும் (காணக 4:7, 19; என்னால் வலியுறுத்தப்படுகிறது). இந்தப்படிப்பின் அங்கமாக இருந்துள்ள ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றிருக்க வேண்டும் (ரோமார் 6:3, 4; கலாத்தியர் 3:27) என்றும் இப்போது அவருக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் (மத்தேயு 16:24) என்றும் நான் ஜெபிக்கிறேன். வல்லமை பொதியப்பட்ட இந்தச் சிறு நிருபத்தில் தரப்பட்டுள்ள அறிவுறுத்துதல்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவரைப் பின்பற்றுதலை நீங்கள் நன்முறையில் தொடங்க முடியும்!

### மக்கள் மூலம் வல்லமை

பிலிப்பியருக்கு எழுதிய நிருபம் பற்றிய இந்தப்படிப்பை நீங்கள், வாசிப்பதோடு நிறுத்தி விடாது, இந்த நிருபத்தில் உள்ள தேவனுடைய கட்டளைகளுக்குப் பீற்படித்தும் - மற்றும் [அதன் மூலம்] வல்லமையூட்டப் பட்டும் - இருப்பீர்கள் என்று நான் நம்பிக்கையாக இருக்கிறேன். இருப்பினும் நாம் முழுமையாகப் படித்து முடிக்கவில்லை. முந்திய எடுத்துரைப்பில் பவுல்,

4:19, 20ல் പിൻവരുമ് ഉംകുട്ടത്തെ അടൈന്താർ: “എൻ തേവൻ തമ്മിലെയ ജീവൻ യുദ്ധിപ്പിച്ചു ഉംകൾ കുറൈവെയല്ലാമെ കിരിശ്ശു ഇയേക്കുക്കും മകിമൈയിലേ നിന്റെവാക്കുവാർ. നമ്മിലെ പിതാവാക്കിയ തേവനാൺവരുക്കു എൻ്റെന്റെക്കുമെ മകിമൈ ഉണ്ടാവുതാക. ആമെൻ.” ആതു മുടിപ്പുതർക്കു ഒരു നല്ല ഇടമാക്കുക കാണപ്പട്ടുമെ, ആനാലു പവലു എടുത്തുരെത്തു മുടിക്കും ചില വിശ്വയങ്കൾ ഇന്നുമും കൊണ്ടിരുന്താർ. കസ്റ്റചി മുൻ്റു വചനങ്കൾ അപ്പോൾത്തലരിൻ “പി.കു.” (“പിൻ കുറിപ്പ്”) എൻ്റു നാമും നിന്റെക്കലാമും.

20മെ വചനത്തിന്റെ പിൻപു പവലു എമ്മുതുകോഡൈ എടുത്തു താമേ ഇന്തക കസ്റ്റചി വരികൾ എമ്മുതിനാർ എൻ്റു ചിലർ നിന്റെക്കിഞ്ഞരാൻ. തേച്ചലോനിക്കേയുരുക്കു എമ്മുതിയുമുതു ഇരണ്ണടാമും നിരുപ്പത്തിനു മുടിവുക്കു അണ്മൈയിലും അവരും, “പബലകിയ നാൻ എൻ കൈയെമുട്ടൊലേ ഉംകൾ വാമ്പുത്തുകിരേൻ, നിരുപംകൾതോറുമും ഇതുവേ അടൈയാണും; ഇപ്പടിയേ എമ്മുതുകിരേൻ” എൻ്റു കൂർണിനാർ (2 തേച്ചലോനിക്കേയർ 3:17; കാണ്ക കലാത്തിയർ 6:11; കൊലോചെയർ 4:18). ചാരംബല് സ്ലവിന്റാല് എൻപവർ പിൻവരുമാരു കൂർണിനാർ: “നഞ്ചരുമിട കൊണ്ടാൽ അപ്പോൾത്തലര്, വിലംകിടപ്പട്ട തമതു കൈയെ എപ്പാപ്പിരോത്തുവിൻ തോാൾമീതു പോട്ടുകൊണ്ടു, അവരതു കൈയിലും ഇരുന്തു എമ്മുതുകോഡൈ എടുത്തു … തമതു ചൊന്ത വിരാലകൾ പിൻവരുമും ഇന്ത മുടിവു വാര്ത്തെതകൾ എമ്മുതി അമൈപ്പെതെ എൻനാലു കർപ്പനെ ചെയ്യു മുടിക്കിരുതു.”<sup>12</sup>

കിരിശ്ശു ഇയേക്കുക്കും ഓന്നാണ് പരിക്കുതവാൻകൾ യാവരുക്കുമും വാമ്പുത്തുതല് ചൊല്ലുന്നുകൾ. എൻനോടിരുക്കിയ ചകോതരാർകൾ ഉംകൾ വാമ്പുത്തുതല് ചൊല്ലുകിരാർകൾ. പരിക്കുതവാൻകൾ അണ്വവരുമും, വിക്കോശമാക ഇരാധനും അരമണ്ണയിലും വാര്ക്കൾ ഉംകൾ വാമ്പുത്തുതല് ചൊല്ലുകിരാർകൾ.

നമതു കർത്തരാകിയ ഇയേസകിരിശ്ശു വിളും കൈയെ കിരുപൈ ഉംകൾനെവരോടുന്നുകൂടു ഇരുപ്പുതാക. ആമെൻ (പിലിപ്പിയർ 4:21-23).

പവലു തമതു ചൊന്തകുതുവാൻകൾ അന്തു വാര്ത്തെതകൾ എമ്മുതിനാർ എൻ്റു നാമും നിംശയമാകക്കുന്ന കൂർ മുടിയാതു, ആനാലു ഒരു വിശ്വയം തെവിവാക ഉംനാതു: അവരും തമക്കുപു പിരിയമാക ഇരുന്ത മക്കൾ മീതു കവഞമും കുവിക്കാതു ഇന്ത നിരുപ്പെതെ മുടിക്കു വിരുമ്പവില്ലെ. ആവിക്കുരിയ “വല്ലമൈ” യൈ “തിരുമ്പപ്പ പെற്റുകു കൊണ്ടാ” തേവൻ ഉത്വക്കൂട്ടിയ ഒരു വഴി മക്കൾ മുലമാകത്താൻ.

### ഓവബോരു പരിക്കുതവാനുമും

21മെ വചനമും, “കിരിശ്ശു ഇയേക്കുക്കും ഓന്നാണ് പരിക്കുതവാൻകൾ യാവരുക്കുമും വാമ്പുത്തുതല് ചൊല്ലുന്നുകൾ” എൻ്റു തൊടാന്തുകിയതു. മുൻപേ കുറിപ്പിപ്പട്ടപ്പി, “പരിക്കുതവാൻ” എൻപതു “പരിക്കുതമാണു ഓരുവർ” അല്ലെന്നു “പിരിത്തു വൈക്കപ്പട്ട ഓരുവർ” എൻ്റു അന്തുപ്പട്ടകിയതു; ഇതു ഓവബോരു കിരിശ്ശുവരൈയുമും കുറിപ്പിപ്പട്ട പയഞ്ചുതുപ്പട്ട ഒരു ചൊറിഭ്രാടരാക ഉംനാതു (കാണ്ക 1 കൊരിന്തിയർ 1:2; പിലിപ്പിയർ 1:1). “ഇരുന്ത പോതിയുമും ഇഷ്ചൊറിഭ്രാടരാക, പരിക്കുത വാമ്പുവിരുക്കുരിയ മേംമൈയാൻ ചിലാക്കിയങ്കൾ മർന്നുമും കുടമൈകൾ ആകിയവർന്നെതെ തൊടാന്തു നിന്റെയുട്ടുവതാകവുമും ഇരുന്തതു.”<sup>13</sup> പവലു ഇന്ത നിരുപ്പെതെ “പിലിപ്പി പട്ടണത്തിലും കിരിശ്ശു ഇയേക്കുക്കും ഓന്നാണ് പരിക്കുതവാൻകൾ അണ്വവരുക്കുമും”

எழுதியிருந்தார் (1:1). இப்போது இதை முடிக்கையில் அவர், தனிப்பட்ட வகையில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கு கூறினார்.

“பரிசுத்தவான்கள் யாவருக்கும் வாழ்த்துதல் சொல்லுங்கள்” என்று பவுல் யாரித்தில் கேட்டுக் கொண்டார்? இவ்வார்த்தைகள் பிலிப்பி நகரின் சபையில் இருந்த எல்லா உறுப்பினர்களுக்கும் எழுதப் பட்டிருக்கலாம்; இவைகள் “ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள்” என்று மாத்திரம் அர்த்தப்படலாம். ரோமானியாவில் உள்ள எனது மகள் மற்றும் குடும்பத்தாருக்கு நான் கடிதம் எழுதுகையில், “எனக்காக ஒருவர் மற்றவரை அணைத்துக் கொள்ளுங்கள்” என்று அடிக்கடி அவர்களுக்குக் கூறுவதுண்டு. இருப்பினும் பவுல் தமது தொடக்க வார்த்தைகளில் (1:1), சபைக்குமுமத்தின் நடத்துநர்களைக் குறிப்பாக குறிப்பிட்டிருந்ததால், அந்த நடத்துநர்கள் மற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களைக் கூற வேண்டும் என்று அவர் கேட்டிருக்கச் சாத்தியக்கூறு உள்ளது.

பவுல் தமது [பிற] நிருபங்களில் சில வேளைகளில் செய்தது போன்று பெயர்ப்பட்டியல் ஒன்றை ஏன் இணைக்கவில்லை என்று சிலர் வியப்படைகின்றனர் (காண்க ரோமார் 16:3-15). சட்டப்படி பவுல், சபைக்குமுமத்தில் ஒரு சிலரை [மாத்திரம்] அறிந்திருந்தபோது அதைச் செய்தார், ஆனால் பிலிப்பி நகரில் ஆராதித்தவர்களில் ஏறக்குறைய ஒவ்வொருவரையும் பவுல் அறிந்திருந்தார். தனிநபர்களை அவர் பட்டியலிடத் தொடங்கினால், அவர் சிலரை விட்டுவிடக்கூடிய இடர்ப்பாடு இருந்திருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தார் ஆராதிக்கும் சபைக்கு சமீபத்தில் “நான் ஒரு கடிதம் எழுதுகையில் [அந்தக் குடும்பத் தலைவரின் பெயர் எழுதி] அவர்களுக்கு என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்” என்ற குறிப்பை எழுதினேன். இருப்பினும், ஆக்லஹாமாவின் மிட்வெஸ்ட் நகரில் உள்ள கிழக்குப் பகுதி சபைக்கு நான் எழுத வேண்டியிருந்தால், பெயர்ப்பட்டியல் ஒன்றை அதில் உள்ளடக்க நான் துணியமாட்டேன். அந்த சபைக்குமுமத்துடன் எனக்கு நாற்பதுக்கும் மேலான ஆண்டுகள் தொடர்பு உள்ளது - நிச்சயமாக அங்குள்ள விசேஷித்தவர்களில் யாராது பெயரையேனும் நான் விட்டுவிடுவேன்!

அடுத்ததாகப் பவுல், “என்னோடிருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்” என்று கூறினார் (பிலிப்பியர் 4:21ஆ). “சகோதரர்கள்” என்பது - தீமோத்தேயு (1:1) மற்றும் பிறர் (காண்க கொலோசெயர் 4:14; பிலேமோன் 23, 24) உட்பட - ரோமாபுரியில் அப்போஸ்தலரின் ஊழியத்தைப் பகிர்ந்து செய்தவர்களைக் குறிப்பிடுவதாயிருக்கச் சாத்தியக்கூறு உள்ளது. (அந்த வேளையில் தீமோத்தேயு மாத்திரமே ரோமாபுரியில் இருந்தார் [பிலிப்பியர் 2:20] என்று நாம் ஏற்கனவே யூதித்திருந்தோம், ஆனால் மற்றவர்கள் தங்கள் நல்வாழ்த்துதல்களைப் பிலிப்பியில் இருந்த சபையார் அறிய வேண்டும் என்று விரும்பியிருப்பார்கள்.)

அதன்பின் பவுல், “பரிசுத்தவான்கள் அனைவரும், ... உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்” என்று எழுதினார் (வசனம் 22ஆ, இ). இந்த “பரிசுத்தவான்கள்” ரோமாபுரி சபையின் பிற உறுப்பினர்களாக இருந்திருக்கலாம். வாழ்த்துக்களும் கிறிஸ்தவ ஜக்கியமும் முன்னும் பின்னும் பாய்ந்தோட வேண்டும் என்று பவுல் விரும்பினார்.

## குறிப்பிட்ட சில பரிசுத்தவான்கள்

பின்பு பவுல், வாழ்த்துக்களை அனுப்பிய ஒரு விசேஷமான குழுவினரைத் தனிப்படக் குறிப்பிட்டார்: “விசேஷமாக இராயனுடைய அரமனையிலுள்ளவர்களும்” (வசனம் 22ஆ). “இராயன்” என்பது ரோமாபுரியின் பேரரசர்கள் யாவருக்குமான ஒரு குறிப்புப் பெயராக இருந்தது. இங்கு பவுல் குறிப்பிட்ட இராயன், ரோமப் பேரரசை கி.பி. 54-68ம் ஆண்டுகள் அளவில் ஆட்சி செய்த நீரோ என்பவர் ஆவார். “இராயனுடைய அரமனையிலுள்ளவர்களும்” என்று அப்போஸ்தலர் பேசியபோது, அவர் யாரைத் தமது சிந்தனையில் கொண்டிருந்தார்? அந்தச் சுருக்கமான சொற்றொடர் ஆயிரக்கணக்கானவர்களின் கற்பண்ணையை எரியுட்டி, யூகத்தின் எண்ணற்ற பக்கங்களை உருவாக்கியுள்ளது.

நீங்கள், “டேவிட் ரோப்பரின் வீட்டார்” புற்றிப் பேசினால், நீங்கள் என்மனைவியையும் என்னையும் குறித்துப் பேசவீர்கள். (கடந்த காலத்தில் இந்தச் சொற்றொடர், எனது மூன்று மகள்களையும் உள்ளடக்குவதாக இருந்திருக்கும்.) இருப்பினும், “இராயனுடைய அரமனையிலுள்ளவர்களும்” என்ற வார்த்தைகள் நீரோவின் இரத்த தொடர்பான உறவினர்களை உள்ளடக்குவதாக இருக்கையில், அவைகள் அப்படிப்பட்டவர்களை உள்ளடக்க வேண்டும் என்று அவசியம் இல்லாதிருந்தது என்று பெரும்பான்மையான எழுத்தாளர்கள் கட்டிக்காண்பிக்கின்றனர். அதிகாரத்துவம் உள்ள ஒருவர், இந்த மக்கள் “பேரரசரின் குடும்ப உறுப்பினர்களாகவோ அல்லது உறவின் முறையாராகவோ இருக்கவில்லை, ஆனால் அவரது அரண்மனையின் வேலைக்காரர்களாக இருந்தனர்” என்று விளக்கினார்.<sup>4</sup>

முன்னதாக நாம், நீரோவின் சிறப்புப் படைப்பிரிவினரில் சிலர் - பவுலைக் காவல் செய்யப் பொறுப்பு நியமிக்கப்பட்டவர்கள் - கிறிஸ்தவத்திற்கு மனமாற்றப்பட்டிருக்கச் சாத்தியக்கூறு இருந்தது என்று குறிப்பிட்டோம் (காண்க 1:13). தொடக்கால சபையில் இருந்த சில எழுத்தாளர்களும், பவுலை வந்து சந்தித்த முக்கியமான ரோம அலுவலர்கள், சாதகமான வகையில் பவுலினால் ஈர்க்கப் பட்டிருந்தனர் என்று யூகித்தனர்.<sup>5</sup> நீரோவின் மனைவி கடைசியில் கிறிஸ்தவளானாள் என்ற புனை கதைகூட சுற்றுக்கு விடப்பட்டிருந்தது.<sup>6</sup> “இராயனுடைய அரமனையிலுள்ளவர்களில்” கர்த்தருக்கென்று மனமாற்றப்பட்டு இருந்தவர்கள் யார் என்பது பற்றி உண்மையில் நாம் கருத்து எதுவும் கொண்டிருப்பதில்லை - ஆனால் அந்த வீட்டாரில் பவுலைச் சந்தித்த ஒவ்வொருவரும் கடைசியில், “நீர் ஏன் விலங்கிடப் பட்டிருக்கிறீர்?” என்று வியப்படைந்திருப்பார்கள் என்பதை நாம் நிச்சயமாகக் கூற இயலும். இது இயேசுவைப் பற்றி அவர்களுக்கும் கூறுவதற்கு, அந்த அப்போஸ்தலருக்குப் பூரணமான வாய்ப்பை அளித்தது. இவ்வாறாக அவர்களில் சிலர் மனமாற்றப் பட்டனர் (ரோமர் 1:16), மற்றும் இவர்கள் பேரரசரின் அரண்மனைக்கு நற்செய்தியை எடுத்துச் சென்றனர்.

பவுல் பிலிப்பியருக்கு எழுதிய தமது நிருபத்தில் இந்தக் குறிப்பை என்உள்ளடக்கினார்? ஒரு வேளை அவர், நாகரீக உலகத்தின் அச்சாணியான ரோமாபுரியில் சுவிசேஷத்தின் வல்லமையை அவர்கள் அறிவது, அவர்களை ஊக்குவிப்பதாக இருக்கும் என்று நினைத்திருக்கலாம். பிலிப்பிய சபையின் உறுப்பினர்களுக்கும் இராயனுடைய அரண்மையில் இருந்த கிறிஸ்தவர்களுக்கும் இடையில் தொடர்புகள் கூட இருந்திருக்கலாம். பிலிப்பி ஒரு ரோமக் குடியேற்ற

நகரம் என்பதை நினைவில் வையுங்கள். அதன் குடிமக்களில் ரோம யுத்தத்தின் நிபுணர்கள் இருந்திருக்கலாம், அவர்கள் தங்கள் நாட்டிற்குச் செய்த சேவைக்குப் பகுதி ஊழியராக பிலிப்பி நகரில் நிலங்கள் கொடுக்கப்பட்டு இருந்திருக்கலாம். ஒருவேளை இவர்களில் சிலர், இன்னமும் நீரோவின் சேவையில் இருந்து கொண்டிருந்தவர்களுடன் பிணைப்புகள் கொண்டிருந்தவர்கள் கிறிஸ்தவர்கள் ஆகியிருக்கலாம். வில்பர் ஃபிள்ட்ஸ் என்பவர், 4:22ல் உள்ள “விசேஷமாக” என்ற வார்த்தை, “இராயனுடைய வீட்டாரில் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள் அப்படிப்பட்ட சிரமமான சூழ்நிலைகளில் அவர்களின் இருப்பைப் பற்றிப் பிலிப்பியர்கள் அறிய வேண்டும் என்று குறிப்பாக விரும்பினார்கள் மற்றும் [அவர்களின்] ஜெபங்களையும் ஜக்கியத்தையும் விரும்பினார்கள் என்று சுட்டிக்காண்பிப்பதாகக் காணப்படுகிறது ...” என்று கருத்துத் தெரிவித்தார்.<sup>7</sup>

“பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரமனையிலுள்ளவர்களும்” என்ற ஆவலைத் தூண்டும் சொற்றொர் பற்றிக் கேட்கப்படக் கூடிய எல்லாக் கேள்விகளுக்கும் நாம் பதில் அளிக்க இயலாது, ஆனால் சுவிசேஷம் அந்த “அக்கிரமத்தின் குகைக்குள்” ஊடுருவி இருந்தது என்பதை நினைத்துப் பார்த்தல் திகைப்புக்கு உரியதாக உள்ளது. எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் எழுதியவற்றில் இருந்து விளக்கவுரைகளின் மாதிரிகள் கீழே தரப்படுகின்றன:

“பரிசுத்தவான்கள்” காணப்பட்டிருக்கக் கூடியதாக யூகிக்கப்படும் கடைசி வட்டாரங்களில் ஒன்றாக அது இருந்தது ... தீய ஒழுக்கம் மற்றும் கொடுமை ஆகியவற்றிற்கு ஏற்கக்குறைய அர்த்தமாக இருந்த நீரோ என்ற பெயர் கொண்ட அவன், ஒரு கொடுங்கோல் ஆட்சியாளனாக இருந்தான். அவனது “வீட்டார்” எப்படி இருந்திருப்பார்கள் என்பது கற்பனை செய்யக் கடினமாயிருக்காது. இருப்பினும் இதன் இருள் மற்றும் மூடநம்பிக்கை மற்றும் பொல்லாங்கு ஆகியவற்றின் மத்தியிலும் கிறிஸ்துவின் சுவிசேஷம் வேர்ப்பித்து வளமான கனிகளை உண்டாக்கிற்று.<sup>8</sup>

அவிசுவாசத்தின் கோட்டையிலேயே கிறிஸ்து தாக்குதல் செய்து ஊடுருவியிருந்தார் ... கிறிஸ்துவின் பெயர் குறிப்பிடப்படக் கூடாது என்ற நிலையில் இருந்த அந்த அறைகளிலேயே, அவர் கர்த்தர் என்ற வகையில் வெளிப்படையாகக் கலந்துரையாடப்பட்டார். மற்றும் அவை யாவும் நீரோவின் பார்வையின் கீழ் இருந்த இடத்திலேயே சரியாக நடை பெற்றன ... !<sup>9</sup>

இந்த மக்கள் 100 சதவிகிதம் ரோமானியர்களாகவும் இராயனுடைய வர்களாகவும் இருந்தவினால் ஆதாயப்படுத்த ஒவ்வொரு விஷயத்தையும் கொண்டிருந்தனர், மற்றும் கிறிஸ்தவர்களாக இருந்தவினால் அவை எல்லாவற்றையும் இழந்து போகும் அபாயத்தையும் கொண்டிருந்தனர். இருப்பினும் அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தனர். அவர்கள் கொள்கையை செயல்நுட்பத்திற்கு மேலாகவும், அன்பை வாழ்விற்கு மேலாகவும், கிறிஸ்துவை இராயனுக்கு மேலாகவும் வைத்திருந்தனர்.<sup>10</sup>

இந்தப் பரிசுத்தவான்களில் பலருக்கு, அவர்களின் பற்றறுதியான சாட்சியம்

என்பது, வட்டரங்கு, வன விலங்குகள், சித்திரவதை மற்றும் மரணம் ஆகியவற்றையே அர்த்தப்படுத்தி இருக்கலாம்; ஆனால் அவர்களின் அழியாமையுள்ள நினைவானது சபையின் ... இருதயம் போன்ற மையப்பகுதியில் புனிதமாகக் குடிகொண்டிருந்தது, இதனிமித்தமாக அவர்கள் பிலிப்பி நகரில் இருந்த பரிசுத்தவான்களுக்கு வாழ்த்துதல்களை அனுப்பினார்கள்.<sup>11</sup>

இராயனுடைய வீட்டாருக்குள் பரிசுத்தவான்கள் இருந்தனர் என்ற உண்மையில் இருந்து ஆதாயப்படுத்திக் கொள்ளப்பட வேண்டிய பாடங்கள் உள்ளன. அந்த சூழ்நிலையில் இருந்த மக்களிடத்தில் சவிசேஷம் சென்று சேரக்கூடும் என்றால், அது ஏந்த சூழ்நிலையில் உள்ள மக்களிடத்திலும் சென்று சேரக்கூடும் என்பது ஒரு பாடமாக உள்ளது. சவிசேஷம் வல்லமை நிறைந்ததாக உள்ளது (ரோமர் 1:16)! பலருக்கு, அவர்களைத் தேவன் எங்கு வைத்திருந்தாலும் அவர்கள் கிறிஸ்தவர்களாக - விசுவாசம் நிறைந்த கிறிஸ்தவர்களாக - முடியும் என்பது அவர்களுக்குத் தேவையான பாடமாக இருக்கலாம். ஏர்ட்மான் என்பவர் பின்வருமாறு தொடர்ந்து எழுதினார்:

கிறிஸ்துவின் வல்லமை வெற்றிகொள்ள முடியாத சூழ்நிலைகள் என்று எதுவும் இல்லை. சில சூழ்நிலைகளில் ஆவிக்குரிய வாழ்வானது மற்ற சூழ்நிலைகளில் போன்று அவ்வளவு சலபமாக வளர்வதில்லை, ஆனால் புறதெய்வ வணக்கப் பேரரசர் ஒருவரின் அரண்மனையில் கூட அது [ஆவிக்குரிய வாழ்வு] உண்டாக்கப்பட்டு மகிழ்வுடன் அனுபவிக்கப்பட முடிந்தது.

இராயனுடைய வீட்டாரில் பரிசுத்தவான்கள் இருந்தனர் என்று காண்பது வியப்புக்குரியதாக இருக்கலாம், இருப்பினும் அந்த இடத்தில் தான் பரிசுத்தவான்கள் மிகவும் தேவைப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது ... உலகும் எந்த இடத்தில் மிகவும் மோசமானதாக உள்ளதோ, அந்த இடத்தில் சபையானது மிகச்சிறப்பானதாக இருக்க வேண்டும்.

மீண்டுமாக, இராயனுடைய வீட்டார் வழக்கத்திற்கு மாறாக செல்வாக்கின் மையமாக இருந்தனர் என்று நிருபிக்கப்பட்டது குறிப்பிடப்படலாம். பேரரசரின் நகரத்தில் இருந்த வேறு எந்த வட்டாரத்தைப் பார்க்கிறும், அங்கிருந்த பற்றுறுதியான சாட்சிகள் கிறிஸ்துவின் ஊழியத்திற்கு மிகவும் முக்கியமானவர்களாக இருந்தனர் ...<sup>12</sup>

நீங்கள் உங்கள் சொந்த “இராயனுடைய வீட்டாரில்” இருக்கலாம்:

- தேவனும் அவருடைய வழியும் மதிக்கப்படாத ஒரு குடும்பத்தில்.
- தேவனும் வேதாகமமும் ஏனான் பண்ணப்படும் ஒரு கல்வி நிறுவனத்தில்.
- கிறிஸ்தவக் கொள்கைகளைத் தண்டிக்கும் ஒரு வேலையில்.
- உலகப்பிரகாரமான தன்மை ஏராளமாக இருக்கும் ஒரு இராணுவத்தில்.
- “பழமைவாதமற்ற” மதவெளிப்பாட்டைத் தண்டிக்கும் ஒரு சமூகத்தில்.
- கொடுமையும் தேவபக்தியின்மையும் எழுதப்படாத சட்டங்களாகக் கருதப்படும் தண்டிக்கும் நிறுவனம் ஒன்றில்.

நீங்கள் இப்படிப்பட்டதொரு அமைவில் இருக்கக் கண்டால், “இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், ... மனம் புதிதாகிறதினாலே மறுநிறமாவதற்கு” தீர்மானம் செய்யுங்கள் (ரோமர் 12:2). உங்களுக்கு உதவுவதற்குத் தேவனிடத்தில் நம்பிக்கை வையுங்கள். அது கலபமாயிராது - ஆனால், கர்த்தரின் உதவியுடன் நீங்கள், “இராயனுடைய வீட்டாரில்” ஒரு பரிசுத்தவானாக இருக்க முடியும்!

### **பரிசுத்தவான்கள் அனைவரும்**

நாம் பிலிப்பியர் 4:21, 22ஐ விட்டுக் கடந்து செல்வதற்கு முன்னர், பவுனினால் பட்டியலிடப்பட்ட அனைவரையும் கண்ணோக்குவதற்குத் சர்றே தாமதிப்போமாக. அவர்கள் எவ்வளவு ஆச்சரியமான வகையில் சமூகத்தில் பல்வேறு பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்! முதலாவதாக அவர், பொதுவாக சபையின் உறுப்பினர்களாக இருந்த “பரிசுத்தவான்களை” குறிப்பிட்டார். பின்பு பவுல், “என்னோடிருக்கிற சகோதரர்கள்” என்று பேசுகையில், பிரசங்கியார்களையும், போதகர்களையும் பிற நடத்துனர்களையும் குறிப்பிட்டார். கடைசியாக, “இராயனுடைய வீட்டாரிலும்” பரிசுத்தவான்கள் இருந்தனர்! கர்த்தருடைய சர்மம் மக்களால் - எல்லா வகையான மக்களாலும் - ஆனதாக உள்ளது மற்றும் நாம் ஒருவர் பிறரிடத்தில் இருந்து பெலத்தைப் பெற்றுக்கொள்கிறோம். “அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சர்மாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்” (ரோமர் 12:5); “ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்திய பக்திவிருத்தி உண்டாக்குத்தக்கவைகளையும் நாடக்கடவோம்” (ரோமர் 14:19).

### **ஒரு நபரின் மூலமாக வல்லமை (4:23)**

பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில் இன்னும் ஒருவசனம் மாத்திரம் எஞ்சியுள்ளது: 23ம் வசனத்தில் உள்ள ஆசீர்வாதம். இது “இந்த நிருபம் முழுவதற்குமான கிரீடத்தைச் சூட்டுவதாக”,<sup>13</sup> இருப்பதால், இதைப் புரிந்துகொள்ள நாம் சற்று நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். பவுனின் நாடக்களில், கடிதநக்கள் ஒரு சுருக்கமான “பிரியாவிடை” கொண்டு முடித்தல் என்பது வழக்கமானதாக இருந்தது, ஆனால் அப்போஸ்தலர் தமது நிருபங்களை ஒரு ஆசீர்வாதத்துடன், தமது வாசகர்களுக்கான ஒரு ஜெப்துடன் முடித்தார். வார்த்தைகள் மாறுபட்டன, ஆனால் அடிப்படையில் கருத்து ஒரே மாதிரியாகவே இருந்தது: “நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்” (வசனம் 23).

### **“கிருபை”**

இந்த நிருபத்தைப் பவுல், பிலிப்பியர்களுக்கு “... கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக” என்ற வாழ்த்துகலுடன் தொடங்கியிருந்தார் (1:2). தொடர்ந்து வந்த பத்திகளில் அவர் பல தலைப்புக்களை எடுத்துரைக்கு முடித்திருந்தார்; ஆனால் முடிவுப் பகுதியை அடைந்தபோது, அவர் இன்னமும் கிறிஸ்துவின் கிருபை (அவரது ஆச்சரியமான, தகுதியற்றவருக்குத் தரப்படும் ஈவு) அவர்கள் வாழ்வை ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஜெபித்தார்.<sup>14</sup>

KJV வேதாகமத்தில் 4:23ல், “be with you all” என்றுள்ளது [இதுவே தமிழில் “உங்களைவரோடுக்கூட இருப்பதாக” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது]. ஆனால் கையெழுத்துப் பிரதிகளின் ஆதாரம், “உங்கள் ஆவியோடு இருப்பதாக” என்பதற்கே சாதகமாக உள்ளது. எந்த மொழிபெயர்ப்பு யென்படுத்தப்பட்டாலும் அர்த்தம் அடிப்படையில் ஒன்றுபோலவே உள்ளது. இந்த சந்தர்ப்பப் பொருளில், “ஆவி” என்பது “மனிதரின் மற்ற பாகங்களைத் தவிர்த்து ஒரு பாகத்தையல்ல, ஆனால் அவரது உள்ளான பக்கத்தில் இருந்து, அவரது இருப்பின் மிகமுக்கியமான பகுதியில் இருந்து காணப்படுகிற முழு நபரைக் குறிக்கிறது [காணக கலாத்தியர் 6:18; 2 தீமோத்தேயு 4:22; பிலேமோன் 25].”<sup>15</sup> “ஆவி” என்ற வார்த்தையின் பயன்பாட்டில் தனிச்சிறப்பு ஏதேனும் உள்ளது என்றால், அது ஒரு தனிநபரின் ஆவி மிகவும் முக்கியமானதாக உள்ளது என்ற வலியுறுத்தமாக இருக்கலாம். ஆவியே கிருபையில் இருந்து மிகவும் அதிகமாகப் பயன்படுகிறது.

### “கார்த்தராகிய இயேசுகிறிஸ்து”

“கார்த்தராகிய இயேசுகிறிஸ்து” என்பதே 23ம் வசனத்தின் மிக முக்கியமான பகுதியாக உள்ளது. “இராயனைக் காட்டிலும் பெரியவர் ஒருவர் இருக்கிறார், அவர் பவுலுடன் சிறையறையைப் பகிர்ந்து கொண்டிருந்தார், மற்றும் அவரைப் பற்றியே பவுல் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தின் கடைசி வார்த்தைகளில் பேசுகிறார்.”<sup>16</sup> அப்போஸ்தலரின் கணகள் அவர் நேசித்த இயேசுவின் மீது மீண்டும் கவனம் குவித்திருந்தன.

இங்கு ஒரு உவமை ஆழந்து சிந்திக்கப்பட வேண்டியதாக உள்ளது.<sup>17</sup> ஒருகாலத்தில் ஆட்சியாளர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட நகரைப் பார்வையிடத் திட்டமிட்டார். ஆட்சியாளர் அந்த நகருக்கு வருவார் என்றால், அவருக்கு ஒரு அரியணை அறையை ஏற்பாடு செய்து பராமரிக்கும் பொறுப்பு அந்த நகரின் அலுவலர்களுக்கு உரியதாக இருந்தது. அவர் முன்பு ஒருக்காலும் அங்கு வந்திருந்தது இல்லை என்பதால், அரியணை அறையானது கூட்டம் நடத்தும் அறையாக மாற்றப்பட்டு இருந்தது. பார்வை இடுதல் விரைவில் நடைபெறும் என்று அலுவலர்கள் அறிந்தபோது, அவர்கள் சீக்கிருத்தில், அறையை அரியணை அறையாக மாற்றவதற்கு வேலையாட்களை அமர்த்தினர். பின்பு அந்த அரியணை எங்குள்ளது என்று தாங்கள் அறியவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தனர்! மனக்கவலையுடன் எல்லா இடங்களிலும் தேடியபின்பு, கடைசியில் அந்த ஆட்சியாளரின் வருகைக்குக் கற்றுமுன்னதாக, இருளான ஒரு பொருள் வைப்பு அறையில் அந்த அரியணை இருப்பதைக் கண்டுபிடித்தனர். அவர்களின் அனுபவம் சங்கடமூட்டுவதாகவும் வலிவார்ந்த வகையில் சிறுமைப்பட்டதாகவும் இருந்தது, ஆனால் நான் உங்களுக்கு [இதைவிட] அபாயகரமான மற்றும் வலிவார்ந்த வகையில் பேரிழப்புக்குரிய சூழ்நிலை பற்றிக் கூற அனுமதியுங்கள்: சிலர் இயேசுவின் “அரியணையை தவறான இடத்தில் வைத்துள்ளனர்!” ஒன்று, நம்பிக்கை வைத்தல் மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றின் மூலம் (எபிரெயர் 5:8, 9; காணக மாற்கு 16:15, 16), அவர்கள் அவரை “இராஜாதி இராஜாவாக” முடிகுட்டாது இருக்கின்றனர் அல்லது அவரைத் தங்கள் வாழ்விலிருந்து ஆட்சியாளராக இல்லாது விலக்கி விட்டனர் (வெளிப்படுத்தின விசேஷம் 1:5). பவுல் தமது இருதய அரியணையில் இயேசுவைக் கொண்டிருந்தார்: அவரை “கார்த்தராகிய இயேசுகிறிஸ்து” என்று அவர் அங்கீகரித்திருந்தார்!

## “ஆுமென்”

KJV வேதாகமமும் “ஆுமென்” என்ற வார்த்தையைக் கொண்டு ஆசிர்வாதத்தை முடிக்கிறது. இவ்வார்த்தை, வசனத்தின் நவீனப் பதிப்பாளர்கள் பலரால் விடப்பட்டுள்ளது; ஆனால் ஜெரால்டு ஹாவ்த்தார்ஸ் என்பவரின் கற்றுப்படி, “இதற்கான ஆதாரம் பலமாக உள்ளது.”<sup>18</sup> “எவ்வகையிலும் இது, பிலிப்பி நகரில் இருந்த சபைக்கு - மற்றும் ஓவ்வொரு இடத்திலும் ஓவ்வொரு காலத்திலும் உள்ள இயேசு கிறிஸ்துவின் சபைக்கு - அப்போஸ்தலரின் ஜெபத்திற்கான பொருத்தமான பதிலுரை ஒன்றை வடிவமைக்கிறது.”<sup>19</sup> “முடிவாகச் சொல்லும் ‘ஆுமென்’ என்ற வார்த்தையுடன் பவுல், தாம் கூறிய சுத்தியத்தை உறுதிப்படுத்துகிறார் மற்றும் ஆசிர்வாதங்களைக் கேள்விப்பட்ட தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு சபைக்குமும் ‘ஆம்’ என்று பதில் உரைக்கிறது.”<sup>20</sup>

## முடிவுரை

பிலிப்பியருக்குப் பவுல் எழுதிய நிருபம் முடிக்கப்பட்டது. ஒன்று அவர் சொல்லுவதை நிறுத்தி இருக்க வேண்டும் அல்லது - அவர் அந்த கடைசி வரிகளை எழுதியிருந்தால் - அவர் தமது எழுது கோவைக் கிழே வைத்திருக்க வேண்டும். எழுதியமை உலருகையில், அவர் எப்பாப்பிரோதீத்துவுக்கு, இந்த நிருபம் யாருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பது உட்படக் கடைசி அறிவுறுத்துதல்களைக் கொடுத்திருப்பார். அப்போஸ்தலர், எப்பாப்பிரோதீத்துவின் பாதுகாப்பான பயணத்திற்காக பரலோகத்தை நோக்கி ஜெபத்தை ஏற்றுத்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. பின்பு அவர், தோல்சுருளைச் சுருட்டி, அதைத் தமது உடன் ஊழியக்காரரிடத்தில் கையளித்து அவரைக் கட்டித் தழுவியிருப்பார். (நாம், நடபடிகள் 20:36, 37ல் விவரிக்கப்பட்டது போன்ற காட்சியொன்றைச் சித்தரித்துக் கொள்ளலாம்.) மன உறுதிகொண்ட அந்த ஊழியக்காரர் தூரத்தில் சென்று மறைவதை நாம் கற்பனை செய்கையில், நாமும் இப்படிப்படுப் பயணத்தை முடிப்பதற்கான வேளையாயிற்று என்பதை அறிய வேண்டும். CEV வேதாகமம் இந்த நிருபத்தைப் பின்வரும் வார்த்தைகளுடன் முடிக்கிறது: “நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் மீது இருக்கமுள்ளவராக இருந்து உங்கள் வாழ்வை ஆசிர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்!” அதுவே உங்களுக்கான என் ஜெபமுமாக இருக்கிறது. உங்கள் இருதயத்தில் “வல்லமை” மீண்டும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டியுள்ளது என்றால், பிலிப்பியருக்கு எழுதப்பட்ட, ஆற்றல் பொதியப்பட்ட இந்தச் சிறு நிருபத்தைப் பற்றிய நமது படிப்பு உங்களுக்கு உதவியிருக்கும் என்று நான் நம்புகிறேன். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக.

## குறிப்புகள்

<sup>1</sup>நமது படிப்பின் இந்தப் பகுதி, இந்நிருபத்தை மறுகண்ணோட்டமிடும் வாய்ப்பாக உள்ளடக்கப்பட்டுள்ளது. நீங்கள் இன்னும் அதிக விரிவான மறுகண்ணோட்டம் செய்ய விரும்பலாம். <sup>2</sup>Charles R. Swindoll, *Laugh Again* (Dallas: Word Publishing, 1992), 237. <sup>3</sup>Charles R. Erdman, *The Epistle of Paul to the Philippians* (Grand Rapids, Mich.: Baker Book House, 1983), 152. <sup>4</sup>William F. Arndt and F. Wilbur Gingrich, *A Greek-English Lexicon of the New*

*Testament and Other Early Christian Literature*, 4th ed., rev. and aug. (Chicago: University of Chicago Press, 1957), 560. <sup>5</sup>Earl F. Palmer, *Integrity in a World of Pretense: Insights from the Book of Philippians* (Downers Grove, Ill.: InterVarsity Press, 1992), 176-77. <sup>6</sup>Swindoll, 235. See Wendell Winkler, “Christian Fellowship; God Will Provide; Saints in Caesar’s Household; Salutations and the Benediction,” *A Homiletic Commentary on the Book of Philippians*, ed. Garland Elkins and Thomas B. Warren (Memphis: Getwell church of Christ, 1987), 289-90. <sup>7</sup>Wilbur Fields, *Philippians-Colossians-Philemon*, Bible Study Textbook Series (Joplin, Mo.: College Press, 1969), 112. <sup>8</sup>Erdman, 153. <sup>9</sup>Swindoll, 235. <sup>10</sup>Carroll Simcox, *They Met at Philippi* (New York: Oxford University Press, 1958), 158.

<sup>11</sup>Erdman, 154. <sup>12</sup>Ibid., 153-54. <sup>13</sup>Ralph P. Martin, *The Epistle of Paul to the Philippians*, rev. ed., Tyndale New Testament Commentaries, ed. R. V. G. Tasker (Grand Rapids, Mich.: Wm. B. Eerdmans Publishing Co., 1987), 187. <sup>14</sup>இவ்விடத்தில் நீங்கள் ஜான் நியூட்டனின் புகழ்பெற்ற “Amazing Grace” என்ற பாடலை [தமிழில் இதற்கு இணையாக “கிருபையிதே தேவகிருபையிதே” என்ற பாடல் உள்ளது] பாடலின் வார்த்தைகளை வாசிக்க இவ்விடத்தில் தாமதிக்க விரும்பவாம். ஏற்புடையதென்றால், உங்கள் உரையைக் கேட்பவர்கள் அப்பாடலைப் பாடச் செய்யவாம். <sup>15</sup>Richard B. Gaffin, notes on Philippians, *The NIV Study Bible*, ed. Kenneth Barker (Grand Rapids, Mich.: Zondervan Publishing House, 1985), 1810. <sup>16</sup>Palmer, 177. <sup>17</sup>Adapted from Maxie D. Dunnam *Galatians, Ephesians, Philippians, Colossians, Philemon*, The Communicator’s Commentary series, ed. Lloyd J. Ogilvie (Waco, Tex.: Word Books, 1982), 275. <sup>18</sup>Gerald F. Hawthorne, *Word Biblical Commentary*, vol. 43, *Philippians*, ed. David A. Hubbard and Glenn W. Barker (Waco, Tex.: Word Books, 1983), 216. <sup>19</sup>Martin, 187. <sup>20</sup>Hawthorne, 216.